

**August 15, 2023**

**BSE Limited**

Phiroze Jeejeebhoy Towers,  
Dalal Street,  
Mumbai-400001.

**Security ID/Scrp Code-** ELNET/517477

Dear Sir/Madam,

**Sub: Submission of Copies of Newspaper Advertisement- Extract of Unaudited Financial Results for the Quarter ended June 30, 2023.**

Pursuant to Regulations 30 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith the public notice of the Extract of Unaudited Financial Results for the Quarter ended June 30, 2023, published on August 15, 2023 in the following newspapers:

- 1) Business Standard (all India Editions, in English language);
- 2) Makkal Kural {in Regional Language (Tamil)}

This is for your information and records.

Thanking You,

Yours Faithfully,  
For **ELNET TECHNOLOGIES LTD**



**RITESH SHIVKUMAR MISHRA**  
**COMPANY SECRETARY**

**Encl: a/a**



SUBHAYAN CHAKRABORTY & SHREYA JAI  
New Delhi, 14 August

It is negotiation time. With less than a month to go for the G20 Leaders' Summit in New Delhi next month, officials from multiple countries are busy giving the final touches to proposals. But they won't be losing any sleep over one.

The Global Biofuels Alliance (GBA), aimed at slashing the use of petrol and diesel in global transport and accelerating the adoption of cleaner fuels, has already found in-principle support from most G20 members. Its formal launch at the summit will mark the third multilateral initiative created by the government led by Prime Minister Narendra Modi.

The first was the International Solar Alliance (ISA), launched in November 2015 on the sidelines of the climate conference in Paris, and the second, the Coalition for Disaster Resilient Infrastructure (CDRI), launched in September 2019 on the sidelines of the United Nations Climate Action Summit.

The three India-led climate action outreach bodies showcase New Delhi as a rising player in consensus-driven global policymaking and further its "Vishwaguru" positioning. However, not everything is going to plan.

The ISA was projected to be for clean energy what the OPEC—Organization of the Petroleum Exporting Countries—is for oil. The solar alliance does not lack in ambition or scale (see: *India-led Climate Action Outreach Bodies*). Ajay Mathur, director-general of the ISA, told *Business Standard* last year the alliance, as a project facilitator, had opened up an opportunity of 9.5 Gw for private investors in countries such as Mali, Cuba, Venezuela, Prague, Uganda, and Ethiopia.

However, discontented voices can be heard now.

"The energy community is unsure of what diplomatic role the ISA is playing. Even in G20, the MEA (Ministry of External Affairs) and NITI Aayog have the lead, but why not the ISA? It was meant to be the one-stop destination for any global dialogue on solar," said an executive of a global energy association.

Clean energy investors say the ISA has not facilitated investment opportunities in the geopolitically crucial nations of Africa. "Most of these mineral-rich nations have realised they are sitting on a mine of wealth and they will not come easily to the table," said an executive of an Indian renewable energy company.

Mathur did not respond to a request for speaking on this report.

The CDRI was first proposed by Prime Minister Modi in 2016 at the Asian Ministerial Conference on Disaster Risk Reduction, reported to have stemmed from his experience of handling the 2001 earthquake in Gujarat when he was the chief minister. Bringing together national governments, UN agencies, multilateral development



Prime Minister Narendra Modi with French President Emmanuel Macron at the founding conference of the International Solar Alliance in New Delhi on March 11, 2018

# REALITY BITES

Three climate action outreach bodies showcase New Delhi as a rising player in global policymaking, but not everything is going to plan

banks, the private sector, and global knowledge institutions, the CDRI aims to promote the resilience of infrastructure systems, ensuring sustainable development, which has for long been a policy focus for developed economies.

"India and its partners from the Global South have now demonstrated that they are capable of driving the narrative on this. The specific economic and environmental challenges that come up after a disaster in developing economies can be met by tapping into local solutions and not only by relying on Western-style rehabilitation packages," says a serving Indian diplomat.

The CDRI's Infrastructure for Resilient Island States initiative aims to provide technical support on issues posed by infrastructure systems in 58 Small Island Developing States across the Caribbean, the Pacific Ocean, the Atlantic, Indian Ocean, Mediterranean and South China Sea. To be implemented till 2030, these projects will be funded through a \$50 million trust fund announced last year.

The GBA, meanwhile, aims to emphasise strengthening of markets, facilitating global

biofuel trade, and developing policies to provide technical support for national biofuels programmes worldwide. Biomass, unlike other renewable energy sources, can be converted directly into liquid fuels, or biofuels. In India, though the list of alternative fuel resources includes agriculture and forest residue, municipal solid waste, and cow dung, the government's focus is on ethanol.

India is the world's largest producer and consumer of sugar as well as its second largest exporter. However, its sugar industry suffers from cyclic issues of demand-supply mismatches, low-cost recuperation, and wastage. As a result, the livelihoods of millions of sugarcane farmers hang in the balance every sugar marketing season. The government has pushed for diverting sugarcane supplies towards ethanol production to address this.


The country is keen to raise the share of ethanol in petrol for use as transport fuel. The phased rollout of E20 — 20 per cent ethanol blending in gasoline — had already reached 1,900 retail outlets across the country, the petroleum

ministries said earlier this week.

The NITI Aayog believes having a global alliance will increase the role of biofuels in the global fuel basket. The International Energy Agency says there will be nearly \$180 billion worth of biofuels in the international market by 2025. New Delhi wants to dominate the policy space that dictates this market.

However, major energy producers such as Russia, China and Saudi Arabia remain unconvinced of joining the GBA. India is now actively securing the participation of nations outside the G20 grouping. The country's diplomatic missions are reaching out to a wide range of nations to ensure a full house when the Alliance is inaugurated by Prime Minister Modi during the G20 Leaders' Summit.

That means only one thing: more hectic negotiation time.



## INDIA-LED CLIMATE ACTION OUTREACH BODIES

### VISION

International Solar Alliance  
Cost-effective, transformational solar energy for low-carbon growth, especially in least developed countries

Coalition for Disaster Resilient Infrastructure  
Resilient infrastructure to expand universal access to basic services

Global Biofuels Alliance  
Develop global biofuels market, intensify the use of sustainable biofuels

### MEMBERSHIP

International Solar Alliance  
116 nations have signed, 94 have ratified

Coalition for Disaster Resilient Infrastructure  
31 nations, 6 multilateral bodies, 2 private organisations

Global Biofuels Alliance  
19 countries, 9 international organisations may join

### INVESTMENT TARGETS

International Solar Alliance  
\$1,000 billion, delivering 1,000 Gw of capacity for 1 billion people by 2030

Coalition for Disaster Resilient Infrastructure  
A \$50-m, multi-donor trust fund to support global action on disaster resilience of infra systems

Global Biofuels Alliance  
Not yet known

### LAUNCH DATE

International Solar Alliance  
November 2015, on the sidelines of the COP21

Coalition for Disaster Resilient Infrastructure  
September 2019, on the sidelines of UN Climate Action Summit

Global Biofuels Alliance  
Set for launch on September 9-10, at G20 Summit in New Delhi

**How to Meet Decision Makers**  
without an Appointment

Grow your business with *Business Standard* — the smart choice to reach those who matter!

- 71% readers in NCCS A1 and A2
- 12 English, 6 Hindi editions: 1000+ towns
- 6 lakh registered users, 12 million unique visitors per month
- Print readers spend >15 min per day, digital >5 min per visit
- The most-read business medium in top 8-Schools
- 150+ events every year

Write to [sales@bsm.in](mailto:sales@bsm.in) now, for a customised solution to your business requirements.

**Business Standard**  
Insight Out

**पंजाब नैशनल बैंक** Punjab National Bank  
...जैसे सा प्रतीक! ...the name you can BANK upon!

SASTRA DIVISION, HEAD OFFICE:  
PLOT NO. 4, SECTOR -10, DWARKA, NEW DELHI-110075

**PUBLIC NOTICE**  
**Transfer of Financial Assets to ARCs/Permitted Transferees under Swiss Challenge Method.**

"Punjab National Bank offers Transfer of 2 NPA account to the ARCs/Permitted Transferees through Swiss Challenge Method on "as is where is basis" and "as is what is basis" without recourse to seller with following details-

S.N.	Zone	Account Name	O/s 30.06.2023	Reserve price on Cash Basis	First Challenger Bid
1.	Chennai	M/s Lanco Hills Technology Park Pvt. Ltd.	FB- 195.04 NFB- Nil Total exposure= 195.04	107.27 (100% cash basis)	112.77 *
2.	Bhubaneswar	M/s ARSS Infrastructure Projects Ltd.	FB- 320.03 NFB- Nil Total exposure= 320.03	40.00 (100% cash basis)	42.00**

\*First Challenger Bid shall include Minimum markup of Rs. 5.50 Crore of Reserve Price/Base Bid i.e. ₹112.77 crores (₹107.27 + 5.50 = ₹112.77). Subsequent, bids shall be in multiple of ₹ 5.50 Crore each time.

\*\* First Challenger Bid shall include Minimum markup of Rs. 2.00 Crore of Reserve Price/Base Bid i.e. ₹42.00 crores (₹40.00 + 2.00 = ₹42.00). Subsequent, bids shall be in multiple of ₹ 2.00 Crore each time.

Interested ARCs/Permitted Transferees should submit their Expression of Interest (EOI) and Non-Disclosure Agreement (NDA) to the bank on email id- [hosastraarc@pnb.co.in](mailto:hosastraarc@pnb.co.in) on or before 21.08.2023. ARCs/Permitted Transferees on submission of EOI and NDA would be allowed to access document at allotted Nodal Centre for Due Diligence of the account.

For more details please visit 'Public Notices' section on Bank's corporate website <https://www.pnbindia.in/Public-Notices.aspx>.

Place: New Delhi  
Date: 14.08.2023

Sd/-  
Asstt. General Manager

**RAMA STEEL TUBES LTD.**  
CIN : L27201DL1974PLC007114  
Regd. Office : B-5, 3rd Floor, Main Road, Ghazipur, New Delhi (India) - 110096  
+91-(11)-43446600 | [investors@ramasteel.com](mailto:investors@ramasteel.com) | [www.ramasteel.com](http://www.ramasteel.com)

Extracts of the Unaudited Consolidated Financial Results for the Quarter ended June 30, 2023  
(In ₹ Lakhs except EPS)

	June 30, 2023 (Unaudited)	March 31, 2023 (Audited)	June 30, 2022 (Unaudited)	March 31, 2022 (Audited)
Revenue	29%	72%	76%	
EBITDA				
PAT				

\* Basic Earnings per equity share has been reduced during the quarter ended June 30, 2023 due to weighted No of shares increased from 23,12,04,805 to 46,72,18,276.

\*\* Diluted Earnings per equity share calculated during the quarter ended June 30, 2023 considering additionally 2,75,71,164 share warrants to be converted into equity shares.

**Notes:**

- These consolidated financial results have been prepared in accordance with Indian Accounting Standards (Ind-AS) as prescribed under section 133 of Companies Act, 2013 read with Rule 3 of the Companies (Indian Accounting Standards) Rules, 2015 and relevant amendment thereafter.
- The above consolidated financial results have been reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on August 14, 2023. Limited review under regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 has been carried out by the statutory auditors of the company. The auditors have expressed an unqualified report on the above results.
- Standalone Results as on June 30, 2023 are as under :-**

	June 30, 2023 (Unaudited)	March 31, 2023 (Audited)	June 30, 2022 (Unaudited)	March 31, 2022 (Audited)
Revenue				
EBITDA				
PAT				

- The Board of Director at their meeting held on February 14, 2022 has considered and approved a draft scheme of amalgamation ('scheme') under sections 230 to 232 of the Companies Act, 2013, of Lepakshi Tubes Private Limited (Company's Wholly Owned Subsidiary) with the company. The scheme is subject to receipt of approvals from the Hon'ble National Company Law Tribunal, Delhi bench ("NCLT") and approval of other regulatory or statutory authorities as may be required. The scheme has already been approved by the shareholders and creditors in their respective meetings held on November 15, 2022.
- During the quarter, the Group has made following allotment of shares:
  - The company has allotted 14,58,000 Equity Shares pursuant to conversion of warrants on April 25, 2023 along with the bonus shares reserved for the warrant holders in the ratio of 4:1
  - The company has allotted 73,25,000 Equity Shares pursuant to conversion of warrants on June 27, 2023 along with the bonus shares reserved for the warrant holders in the ratio of 4:1
- Figures for the previous periods / year have been regrouped/recast wherever necessary, to confirm to the current period's classification.
- The figures of the quarter ended March 31, 2023 are the balancing figures between audited figures in respect of the full financial year up to March 31, 2023 and the unaudited published year-to-date figures up to December 31, 2022, being the date of the end of the third quarter of the financial year which were subjected to limited review.
- The Consolidated Financial Results for the Quarter ended June 30, 2023 are available on the website of the Company ([www.ramasteel.com](http://www.ramasteel.com)) and on Stock Exchanges website ([www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com)).

Date: August 14, 2023  
Place: Delhi  
For Rama Steel Tubes Limited  
Sd/-  
Naresh Kumar Bansal  
Managing Director  
DIN : 00119213

**BUILD WITH TRUST**

**ELNET TECHNOLOGIES LIMITED**  
Regd. Office: TS 140, Block 2 & 9, Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600 113.  
Ph: 044-2254 1337 / 1098 Fax: 044-2254 1955 Email : [elnetcity@gmail.com](mailto:elnetcity@gmail.com) Website: [www.elnettechnologies.com](http://www.elnettechnologies.com)  
CIN : L72300TN1990PLC019459

**STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2023**  
Rs. in Lakhs

Sl. No.	Particulars	Quarter Ended		Year Ended	
		June 30, 2023 (Unaudited)	March 31, 2023 (Audited)	June 30, 2022 (Unaudited)	March 31, 2022 (Audited)
1	Income				
1	Revenue from operations	672.49	645.91	582.16	2,460.83
2	Other Income (Net)	158.30	167.29	139.80	610.03
3	Total Income (1+2)	830.79	813.20	721.96	3,070.86
4	Expenses				
	Employee benefit expenses	50.64	46.46	40.95	179.35
	Finance costs	15.90	5.58	13.63	63.85
	Depreciation and amortization expense	43.93	50.30	75.67	256.10
	Electricity Charges	78.71	85.71	53.34	263.43
	Other expenses	106.11	168.13	90.51	440.22
	Total Expenses	295.29	356.18	274.09	1,028.87
5	Profit before and tax (3-4)	535.51	457.02	447.87	1,867.90
6	Tax Expense	142.97	178.27	105.62	498.41
7	Profit for the period / year (5-6)	392.54	278.75	342.25	1,369.49
8	Other comprehensive income / (expense), net of income tax	-	(0.76)	-	(0.14)
9	Total comprehensive income for the period/year (7+8)	392.54	277.99	342.25	1,369.36
10	Paid-up equity share capital	400.00	400.00	400.00	400.00
11	Face value per share (Rs)	10.00	10.00	10.00	10.00
12	Earning per share (Rs)				
	- Basic	9.81	6.97	8.56	34.24
	- Diluted	9.81	6.97	8.56	34.24

Notes:  
1 The audited financial results have been reviewed by the Audit committee and approved by the board of directors at their respective meeting, held on 14<sup>th</sup> Aug 2023. The financial results are prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013.  
2 The company is engaged in the sole activity of carrying on the business of "Promotion and Maintenance of Software Technology Park" and therefore, has only one reportable segment in accordance with Ind AS 108 'Operating Segments'. Hence, no separate segment reporting is applicable to the company.  
3 Previous year/period's figures have been regrouped/recast, wherever necessary, to confirm to the classification of the current year/period's classification.

Place : Chennai  
Date : Monday, 14 August, 2023

For Elnet Technologies Limited  
Mrs. Unnamalai Thiagarajan  
Managing Director  
DIN:02023154





சென்னையில் கழிவுநீர் கட்டமைப்பு

பராமரிப்பை எந்திரமயமாக்க

66 கழிவுநீர் சுத்திகரிப்பு யந்திரங்கள்

மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கினார்

சென்னையில் கழிவுநீர் கட்டமைப்பை எந்திரமயமாக்க 66 கழிவுநீர் சுத்திகரிப்பு யந்திரங்கள் கொள்முதல் செய்ய நிரவாக அனுமதி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

சென்னை, ஆக.15 மற்றும் கழிவுநீர் கட்டமைப்பு 4 ஆயிரத்து 149 கி.மீ. நீளம் கொண்ட கழிவுநீர் கட்டமைப்பை பராமரித்து வருகிறது. இந்த நிலையில், அரசு மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுமையாக ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எந்திரம் 10 எண்ணிக்கையிலும், 8 ஆயிரம் விட்டர்கள் கொள்ளளவு கொண்ட அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் எந்திரம் 10 எண்ணிக்கையிலும், 13 ஆயிரம் விட்டர்கள் கொள்ளளவு கொண்ட அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் மற்றும் 66 கழிவுநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை கட்டமைப்பின் பராமரிப்பை முற்றிலும் எந்திரமயமாக்க முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்க்குறை வாரியம் 426 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள சுமார் 86 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில், மக்களுக்கு தேவையான அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவும் மற்றும் கழிவுநீரை அறிவியல் பூர்வமான முறையில் சுத்திகரிப்பு செய்து, பாதுகாப்பான முறையில் வெளியேற்றவும், தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி பராமரித்து வருவதோடு, அவற்றை தொடர்ந்து மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Table with 2 columns: விலாக்கம் (Sl. No.) and முடிந்த காலாண்டு (Completed FY) and முடிந்த ஆண்டு (Completed Year). Rows include various categories like 'செயல்பாடுகள் மூலம் மொத்த வரமானம்' and 'செலவுகள் மூலம் மொத்த வரமானம்'.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்க்குறை வாரியம் 426 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள சுமார் 86 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில், மக்களுக்கு தேவையான அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவும் மற்றும் கழிவுநீரை அறிவியல் பூர்வமான முறையில் சுத்திகரிப்பு செய்து, பாதுகாப்பான முறையில் வெளியேற்றவும், தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி பராமரித்து வருவதோடு, அவற்றை தொடர்ந்து மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

JMJ பின்டெக் லிமிடெட்

எண். 17/9, லட்சுமியார் தெரு, மெயின் தெரு, ராயப்பேட்டை, சென்னை 600014. Website: www.jmjfintechtd.com | investor@mjfintechtd.com

Table with 5 columns: வ. எண் (Sl. No.), விவரங்கள் (Particulars), முடிந்த காலாண்டு (Completed FY), முடிந்த ஆண்டு (Completed Year), and another column for financial details.

குறிப்பு: 1. மேலே உள்ள 30 ஜூன், 2023-ல் முடிந்த 3 மாதங்களுக்கான முடிவுகள் தணிக்கைக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 14, 2023 அன்று நடைபெற்ற குழு கூட்டத்தில் இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.

இடம்: சென்னை தேதி: 14 ஆகஸ்ட் 2023



வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பாக வள்ளலார் படைப்புகள் பன்முக் பார்வை என்னும் பொருள்மையில் வள்ளலார் 200 கருத்தரங்க ஆய்வுக்கோவை வெளிப்பட்டது. இவ்விழாவில் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ம. பிரபாகரன், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ச. பூரீமன் நாராயணன், வள்ளல் நேசன் மருத்துவர் ஜெய ராஜமூர்த்தி, பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் ஜோதி முருகன், மொழிக்கல்பு முதல்வர் ப. மகாலிங்கம், தமிழ்த்துறை தலைவர் வெ. சிவசங்கர், மாணவ மாணவிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

IN THE HON'BLE IADD FAMILY COURT AT CHENNAI O.P.No.5224 / 2022 Leelavathy Age 42 W/o.Sudhakar, No.3/2, 1st Floor Bharathiwar Street, Lakshmiapuram, VTC, Thiruvanniyur Dist Chennai- 600 041 ... Petitioner Vs D. Sudhakar, age 45 S/o.K.Dilli Babu Naidu, No.129/25A, North Mada Street Thiruvottiyur, Chennai- 600 019 Also No.42C, North Mada Street Thiruvottiyur, Chennai- 600 019 ... Respondent

Please take notice that on 17.08.2023 the Honorable Family Court Chennai was pleased to order you to returnable by 19.07.2023 in the above case. Absence You are hereby requested to appear before the Family Court on 17.08.2023 at 10.30 a.m. either in person or through counsel failing which the case will be decided in your Absence.

எனது கட்சிக்காரர் திரு. V. ஷனீத் பாபு, த/பெ. திரு. வெங்கடேஷ், எண்.10/16, கீழ்நடை, பத்மயோகம் அப்பார்ட்மென்ட், கோ ஆப்டேட்டிங் காலனி, ஆள்வர்ட்டெட்டை, சென்னை-18 என்பவர் தனது செத்ததான DooR No.77/1 & 77/2, டாடா ரங்க ரோடு, மயிலப்பூர், சென்னை-600 004 & மயிலப்பூர் கிராமம், R.S.No.3613 (Part) பிளாக் எண்.72 விஸ்தீரணம் 1531 சதுர அடி மற்றும் அதில் உள்ள கட்டிடம் உட்பட சம்பந்தப்பட்ட அசல் பொது அபிவிருத்தித் திட்டம் 09.02.2007 விட Doc No.329/2007 before SRO Myslapore என்ற பத்திரத்தை தான் சட்ட நிதிகளுக்காக பயணம் செய்யப்போது தராத விட்டு விட்டார். மேற்கண்ட அசல் விருவண ஆவணத்தை கண்டெடுக்கும் நபர்கள் இந்த அறிவிப்பிட்டு தேதிவிலிருந்து 7 நாட்களுக்குள் தவறாமல் கீழ்க்கண்ட முகவரிடம் சேர்ப்பிக்கமுறை கேட்டுக் கொள்கிறேன்.

R.RAMESH CHANDER, Advocate, No.43/11, Srinivasaperumal Koil 1st Street, Thiruvottiyur, Chennai-600 019. Mobile No.: 98410 18689, E-Mail: rrameshchander@gmail.com

எனது கட்சிக்காரர் திருமதி. S. சரோஜா, க/பெ. சீதாராமன் சஞ்சு ரெட்டி, எண்.59A, மாதாநகர் 8வது குறுக்குத் தெரு, அன்னை அவினியூ, மதனத்தபுரம், முகலிவாக்கம், சென்னை-600 125 என்பவர் தனது செத்ததான பிளாட் எண்.2, ஆயன்சேரி கிராமம், வண்டலூர் தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம் சர்வே எண்.32/3, பட்டா எண்.2497, பட்டாபட்டி, சர்வே எண்.32/1B, விஸ்தீரணம் 2310 சதுர அடி சம்பந்தப்பட்ட அசல் விருவண ஆவணம் தேதி 05.02.1997 விட Doc No.276/97 before SRO Guduvanchery என்ற பத்திரத்தை தான் சட்ட நிதிகளுக்காக பயணம் செய்யப்போது தராத விட்டு விட்டார். மேற்கண்ட அசல் விருவண ஆவணத்தை கண்டெடுக்கும் நபர்கள் இந்த அறிவிப்பிட்டு தேதிவிலிருந்து 7 நாட்களுக்குள் தவறாமல் கீழ்க்கண்ட முகவரிடம் சேர்ப்பிக்கமுறை கேட்டுக் கொள்கிறேன்.

R.RAMESH CHANDER, Advocate, No.43/11, Srinivasaperumal Koil 1st Street, Thiruvottiyur, Chennai-600 019. Mobile No.: 98410 18689, E-Mail: rrameshchander@gmail.com



சுய உதவிக் குழுக்கள், சாலையோர வியாயாரிகள், திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு உதவிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

இளைஞர் நலன் மற்றும் வியாயோரிகள் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் வறமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நகர்ப்புர குடும்பங்களின் வறமையைப் போக்கவும், சமூக அமைப்புகள் அமைத்து, திறன் வளர்ப்பு பயிற்சி மூலமாகவும் மற்றும் வங்கிக்கடன் இணைப்பு மூலமாகவும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இயக்கம் ஆகும்.

மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் வறமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நகர்ப்புர குடும்பங்களின் வறமையைப் போக்கவும், சமூக அமைப்புகள் அமைத்து, திறன் வளர்ப்பு பயிற்சி மூலமாகவும் மற்றும் வங்கிக்கடன் இணைப்பு மூலமாகவும் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இயக்கம் ஆகும்.

நகர்ப்புர சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 23,424 மகளிர் சுகாதாரிகள் பயன் பெறும் வகையில் 100 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள், உணவுத் தர பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்கள் 182 நகர்ப்புர சாலையோர வியாயாரிகளில் 50 நபர்களுக்கு இன்றைய தினம் உணவு தரச் சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு ஒட்டுநூல் உரிமங்கள் மற்றும் பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புர சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பு முறையில் வழங்கி வங்கியாளர் விருதுகள் மற்றும் 9 தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார்.

1 லட்சத்து 30 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் 2014-ம் ஆண்டு முதல் இந்த இயக்கமானது மாநிலம் முழுவதும் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கம் மூலம் 14.50 லட்சம் ஏழை குடும்பங்களை உள்ளடக்கிய 1 லட்சத்து 30 ஆயிரம் நகர்ப்புர சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நேற்று சென்னை, கலைவானர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சியில் செயல்படும் 1,808

SAKSOFT சாக்சாப்ட் லிமிடெட். Digital transformation partner. CIN: L72200TN1999PLC05429. Phone: +91-44-2653501 | Email: investor@saksoft.in | Website: www.saksoft.com

ஜூன் 30, 2023ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் அறிக்கையின் சுருக்கம்

Table with 5 columns: விவரங்கள் (Particulars), முடிந்த காலாண்டு (Completed FY), முடிந்த ஆண்டு (Completed Year), and another column for financial details. Rows include 'மொத்த வரமானம்', 'காலத்திற்கான திரை வாயம்', etc.

இடம்: சென்னை தேதி: ஆகஸ்ட் 14, 2023

எல்நெட் டெக்னாலஜிஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: TS 140, பிளாக் எண். 2 & 9, ராஜீவ் காந்தி சாலை, தரமணி, சென்னை - 600 113. Ph: 044-2254 1337/1998, Fax: 044 - 2254 1955 | Email: elnetcity@gmail.com

30 ஜூன், 2023ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

Table with 5 columns: வ. எண் (Sl. No.), விவரங்கள் (Particulars), ஜூன் 30, 2023 (Completed FY), ஜூன் 30, 2022 (Completed Year), and another column for financial details.

குறிப்புகள்: 1. தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள் முறையே 14 ஆகஸ்ட், 2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தணிக்கை குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு... இடம்: சென்னை தேதி: திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட், 2023